விற்பனை அளவிலேயும் கட்டுப்படுத்தினால் ஒழிய இந்த நிலையை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முந்திரி தீவிர சாகுபடித் திட்டம்

*567 வினா—**திரு. பெ. சௌந்தரபாண்டியன் :** மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முந்திரி தீவிர சாகுபடித் திட்டம் எந்தெந்தப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : (1) திருச்சிராப்பள்ளி, (2) கரூர், (3) அரியலூர் பகுதிகள்.

திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவரவர்களே, கரூரில் எந்தெந்த ஊர்களில் முந்திரி சாகுபடி செய்ய அரசாங்கம் தற்பொழுது திட்டமிட்டிருக்கிறது? இதைத் தீவிரப்படுத்த விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய உத்தேசம் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, கரூர் பகுதி என்று இருக்கிறதேயொழிய எந்தெந்த ஊர் என்ற விவரத்திற்குத் தனியாகக் கேள்வி கேட்டால் தருகிறேன்.

திரு. எல். கணேசன் : தலைவரவர்களே, முந்திரி பயிரிடுவதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிரப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதேனும் அரசு கவனத்தில் இருக்கிறதா?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமாக நிலத்தடி நீர் இருக்கிறது. அங்கே முந்திரி பயிரிடுவதைவிட வேறு பயிர்களில் அதிக வருமானம் வர முடியும் விவசாயிகளுக்கு.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவரவர்களே, இந்த முந்திரி பயிரிட மணற்பாங்கான இடங்கள் இலாயக்கானதாக இருக்கின்றன. ஆகவே, அத்தகைய பகுதிகளில் கொண்டு வர உத்தேசம் உண்டா? நாட்டிலே முந்திரியை வெளிநாட்டிலேயிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நமக்குத் தொழில்களில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முனைப்புத் திட்டம் ஏதாவது செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

1975 ஏப்ரல் 7]

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே மணற்பாங்கான பகுதிகளில் இந்த முந்திரிச் செடிகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் என்னுடைய அனுபவம், அங்கே முந்திரிச் செடிகளை வளர்ப்பதைவிட, அடிநீர் ஏராளமாக இருப்பதால், அங்கே வேறு பயிர்களைப் பயிரிடுவதால் விவசாயிகளுக்கு அதிகம் வருமானம் கிடைக்கிறது என்பது. ஆகையால் இந்தப் பகுதிகளில் மேலும் ஊக்குவிக்கும் திட்டத்தைக் கொண்டு வரவில்லை.

திரு. கு. பெரியசாமி : தலைவரவர்களே, தஞ்சாவூர் டவுனை ஒட்டியிருக்கும் பல முந்திரித் தோட்டங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களுக்கும், வீட்டு மனைகளுக்கும் பிளாட் போட்டு விற்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தடுத்து முந்திரிக்குப் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, அதைப் பற்றி விவரம் என்னிடத்தில் இல்லை. எந்தெந்தப் பகுதியிலே முந்திரிப் பயிர் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் என் கை வசம் இல்லை.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி

*568 வினா—**திரு. பெ. சௌந்தரபாண்டியன் :** மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

கோயம்புத்தூர் ஜில்லாவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி 1973–74-ல் விரிவடைந்துள்ளதா ?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார் : தலைவரவர்களே, 1972-73-ல் 450 ஏக்கராக இருந்தது 1973-74-ல் 500 ஏக்கராக உயர்ந்தது.

* 569 *Q.*—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Agriculture be pleased to state whether there is a proposal under the consideration of the Government to implement the Tapioca Package scheme in Killiyur Panchayat Union area in Kanyakumari district?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: தலைவரவர்களே, இல்லை.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: தலைவரவர்களே, மரவள்ளிக் கிழங்குக்குத் தற்பொழுது நல்ல கிராக்கி இருக்கிறது. ஆகவே, இந்தக் கிழங்கை இதர மாவட்டங்களிலும் பயிரிட அரசாங்கம் திட்டம் வகுத்திருக்கிறதா? அப்படியென்றால் எந்தெந்த மாவட்டங்களில் பயிரிட தற்பொழுது திட்டமிருக்கிறது?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோவை மாவட்டத்தைப் பற்றி 1973–74-ம் ஆண்டுக்கான விவரங்களைக் கேட்டிருந்தார்கள். 500 ஏக்கர் வரை விரிவாகப் பயிரிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னேன். 1974–75-ல் கோவை மாவட்டத்திலேயே 4,000 ஏக்கராக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 4,000 ஏக்கரில் இந்தப் பயிர் விளையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. என். டென்னிஸ்: கிள்ளியூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு தீவிர சாகுபடித் திட்டம் அமலில் இருந்தது. அதிகாரிகள் தவறு செய்த காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அந்த வழக்கு தள்ளுபடியாகியிருக்கிறது. கிள்ளியூர் பகுதியில் நெல் சாகுபடியும் அதிகமாக இல்லை, ரப்பர் பிளாண்டேஷனும் அதிகமாக இல்லை. ஆகவே, மறுபடியும் மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தை ஊக்குவிக்க தீவிர சாகுபடித் திட்டம் அமல் நடத்த அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. சி. பா. ஆதித்தனார்: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஒரு வழக்கு பற்றிச் சொன்னார்கள். தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்கள். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அந்த விதைப்பண்ணையின் மானேஜருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது; அதைப் போல் உதவியாளராக இருந்தவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்திலே செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலே தீவிரத் திட்டம் வேண்டுமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர், வளவனூர் பகுதியில் எம். 4 என்ற கிழங்கு மிக நன்றாக வளருகிறது. அங்கிருந்து அந்த விதைகள்